

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette.

PART III.

FRIDAY, DECEMBER 1, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 10th day of November, 1899, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at my office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

Matara, October 26, 1899.

J. P. LEWIS, Special Officer.

Description of Lands referred to.

I.

The land commonly called or known as Galabindunehena, situate in the village of Beralapanatara in the Matara-Morowak korale, in the Southern Province, containing in extent 6 acres 1 rood and 10 perches, as described in the annexed plan, shown as lot 285 in Sheet O 10/53, 54, 61, 62, and bounded as follows : on the north by the Gansabhawa path from Beralapanatara to Ketawala ; on the east by Mawatadeniyahena belonging to Crown, Kamarankadeniya and Kamarankadeniyawatta claimed by Jayasurige Jayanhami and others ; on the south by Pimburudeniya claimed by ditto ; on the west by Awariyawatta claimed by Attadasa Unnanse, Crown chena and Gansabhawa path from Beralapanatara to Ketawala.

විෂි 1899 ක්වු නොවැණිම මස 10 වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් කෙනෙක් ඇත්නම් ඒ අය විසින් මාතර මලේ කන්තොරුවේදී මා ඉදිරිපිටට පැමිණ එක් ඉඩම්වලට නොහොත් ඉන් කොසියම් එකකට නොහොත් ඊට ඇති යම් නොසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත් විෂි 1897ගේ නොමමර 1ගේ ආඥාවලින් ප්‍රකාරයට පත්කරපු විශේෂ මුදාදැනි ධානාත්තරය දරණ පෝත් පැන්රි එව්ස් යන මට විෂි 1897ගේ නොමමර 1ගේ සහ විෂි 1899ගේ නොමමර 1ගේ ආඥාවලින් ලැබී තිබෙන මලුරේ ප්‍රකාරයට අයිතිවාසිකම් නොතිසාපු එක් ඉඩම් රැස්සන්නක ඉඩම් හැටිමට මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් මා විසින් ප්‍රකාශකර තිබේ මෙයින් දැනගත යුතුයි.

විෂි 1899 ක්වු මක්කෝර්ට් මස 26 වෙනි දින මාතරදිස.

ජේ. පී. එව්ස්, විශේෂ මුදාදැනියා වමිස.

ඉඩම්වල නොරතුරු.

I.

දකුණු පලාතට අයිති මාතර මොරවක්කෝරලේ බෙරලපණකර යන ගම තිබෙන මේ සමග අමුතාපු සිතියමේ පෙති යන අන්කර 6කුත්, රුකි 1කුත් පර්චස් 10ක් කිමිතරව ඇති ගලුසිදුකෝගේන කිසන 0 10/53, 54, 61, 62 සිතියම පහලේ 285ක් පෙන්වන කිමිතවිසට මාසිම-ලතුවට බෙරලපණකර සිට කැටවලට යන ගමිසහා පාරද ; නැගෙනොරට රැස්සන්නක මාවත්තදෙහියගේනද, පයසුරියන් පයන්හාමි සහ හවන් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසන කාමරකාදෙහිය සහ කාමරත්තාදෙහියේ වත්තද ; දකුණට එම අයවත්තට අයිති පිලුරු දෙහියද ; බස්නාගුරට අත්තදසලන්නාත්තේ විසින් අයිති වාසිකම් කිසන අවිරයවත්තද, රැස්සන්නක ගේනද, බෙරලපණකර සිට කැටවත්වලට යන ගමිසහා පාරද.

இவ்வறிவித்தலின் திகதியாகிய 1899 ம் வருஷ-த்தா கார்த்திகைமீ 10 ந் திகதியிலிருந்து மூன்று மாதத்தி ன்ருள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளுக்கு அல்லது அக்காணிகளின் எதற்கும் அல்லது எவற்றுக்கும், ஏதும் உடனத்தையேனும் தற்களுக்குண்டென உரித்துப்பேசுவோர்கள் யாரும் இருந்தால், அவர்கள், என்ருன்பாக மா த்தறை எனது கந்தாரில் தெரிபட்டு மேற்படி காணிகளுக்கு அல்லது அவற்றில் எதற்கும் அல்லது அதல் யாதும் உரிமை அல்லது உடனத்தை காண்பியாதிருந்தால், 1897 ம் வருஷ-த்தா முதலாம் நொம்பர்ச்சட்டத்தன்படி குறிப்பா ன உத்தியோகஸ்தராக ஜோன் பென்றி ஹவீஸ் ஆகிய நம்மில் 1897 இன் 1 ம் இலக்கச்சட்டத்தினாலும் 1899 இன் 1 ம் இலக்கச்சட்டத்தினாலும் கொடுத்திருக்கும் தத்தவத்தைக்கொண்டு என்சையொப்பமிட்டு எழுத்த மூலமாய் சொல்லப்பட்ட காணிகளில் அல்லது அவற்றுள் உரித்துப்பேசப்பட்டவைகளுக்கு உரித்தாளி வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவேன்.

மாத்தறை, 1899 வருஷ ஐப்பசிமீ 26 ந் உ.

No. 347


ஜே. பி. ஹவீஸ், குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விபரம்.

I.

தென் மாகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த மொறவக்கோறையில் பெறளபனா ஈற யென்னும் கிராமத்தி லுள்ள O ¹⁰ 53, 54, 61, 62 அளவு கடதாசியில் காணப்படும் பங்கு 285 ம் பிரிவுபடி களபிந்துனேகேன யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் 6 ஏக்கர் 1 ரூட் 10 பர்சஸ் வஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-பெறளபனாசரிவிருந்து கெட்டவளக்கு போகும் கம்பாபாபாதை ; கிழக்கு-அரசாட்சிக்கு ள்ள மாவத்ததெனியேகேன் ; ஜயசூரிகே ஜபன்காமியும் சிலபேர்களு முரித்துச்சொல்லும் காமறன்கா தெனியும் காமறன்காதெனியேவத்த ; தெற்கு-மேற்சொல்லியவர்களுடைய பிப்புறுதெனிய ; மேற்கு-அத்ததாஸ உண்ண ண்ஸே உரித்துச்சொல்லும் அவரியவத்த, அரசாட்சிக்குள்ள சேன பெறளபனாசரிவிருந்து கெட்டவளக்குபோகும் கம்பாபாபாதை.



Lot 285 called Galabindunahena, in Sheet O ¹⁰ 53, 54, 61, 62
Containing in extent 6A. 1R. 10P.

Surveyor-General's Office,
Colombo, August 22, 1898.

ALFRD E. WACKRILL,
for Acting Surveyor-General.

II.

The lands commonly called or known as Kaluwalagawahena, Galkoratuwehena, Masdeniyahena and Kanweldenyahena, all forming one block, situate in the village of Beralapanatara in the Matara-Morowak korale, in the Southern Province, containing in extent 35 acres and 20 perches, as described in the annexed plan, shown as 297 in Sheet O ¹⁰ 53, 54, 61, 62, and bounded on the north by Dimbulkumbura belonging to Crown ; on the east by Lindagawahena belonging to Crown, Tennewattahena belonging to Crown, Tennewatta claimed by D. Babahami and others, a path, Berawadeniyahena belonging to Crown ; on the south by Kanweldeniya and Pansalawatta claimed by Jayasurige Simon and others ; on the west by Masdeniya claimed by Jayasurige Simon and others, a path, Julihenakaputenuma and Panwiladeniya belonging to Crown.

டிபுஷ் பரூபை அகிரி மாவர் மொர்வக்கோர்சே லெர்லபனாவர் கன னை கிவென ௭௫ சுமத அபுலாபு சிநிகலே பசிகன அன்கர் 35 அகர், பர்சஸ் 20 ன் னிவரல அகிரி கபிவரூபாவாசெனடி, னல்வொரடுவெ ஸெனடி, மாக்டெகிசே ஸெனடி, கனவரூடெகிசே ஸெனடி கிவன O ¹⁰ 53, 54, 61, 62 சிநிகலே பதுசே 297 ன் பசனவன சுகாவெ னிவகலிசெ மாகி—ரூடர் டுசசனவன டிபுஷ் டிபுஷ் ; காலெகூரூர் டுசசனவன டிபுஷ்வா ஸென சுக கான்கெவெனெ ஸெனடி, சி. லெகிவா சுக கவென் டெவிலே பசிக் அகிரிவாகிவா கிவன கான்கெவெனடி, பாரனடி, டுசசனவன லெர்லாடெகிசே ஸெனடி ; டிபுஷ் பசுகர் ஸெ சிவென் சுக கவென் டெவிலே பசிக் அகிரிவாகிவா கிவன கனவரூடெகிசே சுக பசனவரூடெகிசே ; லெகிவா டுசசனவன டிபுஷ் அகிரிவாகிவா கிவன மாக்டெகிசே, பாரனடி, டுசசனவன டிபுஷ் ஸெனெ கனவரூடெகிசே சுக டிபுஷ் டெகிசே.

III.

The lands commonly called or known as Wattedehena, Nawalahena, Boraluketiyahena, Galadeniyahena, Magurupelpolahena, Wallakatteniya, Elalangahena, Masdeniyahena, Panwiladeniyahena, Boraluketiyahena, Rukaddeniyahena, Panwilahena, Gorakagahadeniyahena, Pansalawattagawahena, Kukulahena, Dolandahena, Julahena, Galkadulahena, Genimalahena, Tennawattagawahena, Delgahawattahena, Bogahawattahena, Hettiyadeniyahena, Titwalahena, Awariyawattahena, Udagedarahena, and Danlandahena, all lying adjacent to each other and forming one block, situate in the village of Beralapanatara in the Matara-Morowak korale, in the Southern Province, containing in extent 236 acres 2 roods and 23 perches, as described in the annexed plan, shown as lots 274, 275, 277, 287, 295 and 299 in Sheets O $\frac{10}{51, 52, 59, 60}$ and O $\frac{10}{53, 54, 61, 62}$; and bounded on the north by Mawatadeniyahena belonging to Crown, Narandola, Eramudugahadeniya and Eramudugahadeniya-atura belonging to Crown; on the east by Panwiladeniya belonging to Crown, Julihenawatta claimed by K. Lokuhami, minor road, Panwiladeniya alias Julihenadeniya claimed by W. Dingi Appu and others, chena claimed by ditto, a path, Masdeniya and Delgahawattakumbura claimed by J. Dissanhami and others, Dombagahadeniya, Bogahawatta, Pahalahawatta, Galadeniya, Gorakagahadeniya and Gorakagahawatta claimed by W. Dingi Appu and others, Potawekumbura claimed by J. Dissan and others, Pansalawatta and Kanweldeniya claimed by J. Siman and others; Galkoratuwawatta claimed by A. Babahami and others, Halpilladeniyawatta and Halpilladeniya claimed by J. Puchi Appu and others, and the Pattigala-ganga; on the south by Edandawalahena belonging to Crown, Maguruhelpita-ela, Berukewilamukalana belonging to Crown, Getakogahadeniyahena and Midiattawalahena claimed by D. Jayasuriya and others; on the west by Midiattawalahena claimed by D. Jayasuriya and others, Hankohu-ela, Kobomellabedda belonging to Crown, Kekunadeniya belonging to the Beralapanatara temple, minor road, Narandola, and Kamarankadeniya claimed by J. Jayanhami and others.

[NOTE.—Walakatteniya, in extent 1 acre and 7 perches, belonging to Gamage Wattuhami and others, and marked A in the annexed plan, within these boundaries, is excluded from this notice. The extent of 1 acre and 7 perches is not included in the acreage of 236 acres 2 roods and 23 perches given above.]

දකුණු පලාතට අයිති මාතර මොරවත්තේරලේ බෙරලපණ්ණවර යන ගම තිබෙන මේ සමග අමුතාපු සීතියමේ පෙනෙන අක්කර 236කින් රු. 2කින් පර්චස් 23කින් බිම්තරම ඇති වත්තේ රෝනද, නාවලරෝනද, බොරළුකැවිලේ රෝනද, ගලුදෙහිය රෝනද, මගුරුපැල්පොල රෝනද, වලකන්දෙහිය රෝනද, ඇලලන රෝනද, මාස්දෙහිය රෝනද, පන්විලේ රෝනද, රොරළුකැවිලේ රෝනද, රුක්අන්දෙහිය රෝනද, පන්විලේ රෝනද, ගොරකොදෙහිය රෝනද, පන්විලේ රෝනද, බොරළුකැවිලේ රෝනද, දෙලලුබිලේ රෝනද, පුලේ රෝනද, ගල්කඩල්ලේ රෝනද, ගාණිවල රෝනද, තැන්නේ වත්තාවා රෝනද, දෙල්ගහවත්තේ රෝනද, බොගහවත්තේ රෝනද, හෙවිටොදෙහිය රෝනද, තිත්විලේ රෝනද, අවරියවත්තේ රෝනද, ලබගෙර රෝනද, දන්ලන්දේ රෝනද කිසි 0 $\frac{10}{51, 52, 59, 60}$ සහ 0 $\frac{10}{53, 54, 61, 62}$ සීතියම පවුල 274, 275, 277, 287, 295 සහ 299කින් පෙන්වන ඒකාබද්ධ බිම්කට්ටුවට මායිම්: උතුරට රජසන්නක මාවතදෙහිය රෝනද, නාරන්දෙල, රජසන්නක එරමුදුගහ දෙහිය සහ එරමුදුගහ දෙහිය රෝනද; නැගෙනහිරට රජසන්නක පන්විල දෙහිය රෝනද, නේ. ලොකුකාමි විසින් අයිතිවාසිකම් කිසි පුලේ රෝනද වත්තද, සුළුපාරද, බිලිලි, හින්තිඅප්පු සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසි පන්විලේ රෝනද, පන්විලේ රෝනද, එම අයවත් විසින් අයිතිවාසිකම් කිසි රෝනද, පාරන්ද, ජේ. දිසන්නාමි සහ තවල් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසි මාස්දෙහිය සහ දෙල්ගහවත්තේ කුමුරු, බිලිලි, හින්තිඅප්පු සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසි මාස්දෙහිය, බෝගහ වත්තද, පහලවත්තද, ගලේ රෝනද, ගොරකන්ගහ දෙහිය රෝනද, ගොරකන්ගහ වත්තද, ජේ. දිසන්නාමි සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසි පෝටුලේ කුමුරු, ජේ. සිමන් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසි පන්විල වත්ත සහ කන්වැල් රෝනද, ඒ. බබොනාමි සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසි ගල්කොටුලේ වත්තද, ජේ. පුන්විලේ සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසි හල්පිල්ලේ රෝනද වත්ත සහ හල්පිල්ලේ රෝනද, පව්විල රෝනද; දකුණට රජසන්නක ඒදන්විල රෝනද, මගුරුපැල්පොල ඇල රෝනද, රජසන්නක බොරළුකැවිලේ රෝනද, හී. ජයසූරිය සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසි ගාටකොස්ගහ දෙහිය රෝනද සහ මිදිඅන්තේවල රෝනද; බස්නාහිරට හී. ජයසූරිය සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසි මිදිඅන්තේවල රෝනද, හන්කොපු ඇල, රජසන්නක කොබෝ මල්ල බැද්ද, බෙරලපණ්ණවර පන්විල විසින් අයිතිවාසිකම් කිසි කැකුණ දෙහිය රෝනද, සුළුපාර, නාරන්දෙල, ජේ. ජයන්නාමි සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසි කාමරන්තා දෙහිය රෝනද.


[ඉහතකී මායිම්වලට මැදිවු ගමගේ වත්තාමිට සහ තවත් අයවත්ට අයිති මේ සමග අමුතාපු සීතියමේ පෙනෙන අක්කර 1කින් පර්චස් 10කින් බිම්තරම ඇති A අක්කරයෙන් පෙන්වන වලකන්දෙහිය මේ දන්විලේ අන්දැරිය වගත් ඉහත කී අක්කර 236කින්, රු. 2කින්, පර්චස් 23කින් බිම්තරම මේ අක්කර 1කින්, පර්චස් 7 අඩකොටුවෙන් වගත් මෙයින් දැන ගත හැකි.]

தென்மாகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த மொறவக்கோறளையில் பெறளபனாதற பெண்ணும் கிராமத் திணுள்ள 0 $\frac{10}{51, 52, 59, 60}$ 0 $\frac{10}{53, 54, 61, 62}$ ம் அளவு கடதாசிகளில் காணப்படும் பங்குகள் 274, 275, 277, 287, 295 ம் 299 ம் பிரிவுபடி வத்தேகேன, நாவளகேன, பொறளுகட்டியேகேன, களதெனியகேன, மருரு பள்ளபொளகேன, வலகத்தெனியேகேன, அல்லங்ககேன, மாஸ்தெனியேகேன, பன்விலேதெனியேகேன, பொறறு கட்டியேகேன, றுக்கத்தெனியேகேன, பன்விலகேன, கொறககாத்தெனியேகேன, பன்வளவத்தகாவாகேன, குருளகேன, தொளஉடகேன, ஜுளகேன, கங்கிள்ளேகேன, கினிமளகேன, தன்னேவத்தகாவாகேன, தெல்காவத்தேகேன, போகாவத்தேகேன, கெட்டியாத்தெனியேகேன, தித்வளகேன, அவரியவத்தேகேன, உடகெதறகேன, தள்ள தேகேன இவை யெல்லாம் ஒரே காணியாய்த் தொற்றப்படும் யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தொடனைத்திருக்கும் அட்சரத்தால குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 236 ஏக்கர் 2 றுட் 23 பர்சஸ் வஸ்தாரமுள்ளது:—

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள மாவத்தெனியேகேன, நாரன்தொல, அரசாட்சிக்குள்ள எரமுதுகாதெனியும் எரமுதுகாதெனியேகேன அத்திற; கிழக்கு-அரசாட்சிக்குள்ள பன்விலதெனிய, கே. லொகுகாமி உரித்துச்சொல்லும் ஜூலிஏனேவத்த சிறுவளி, டப்ளிவு, டி. டி. அப்புவும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் பன்விலதெனிய அல்லது ஜூலிஏனேதெனிய, மேற்சொல்லியவர்கள் உரித்துச்சொல்லும் ஏனபாதை, ஜே. திஸன்காமியும் சிலபேர்களுக்கும் உரித்துச்சொல்லும் மாஸ்தெனியும் தெல்காவத்தேகேனும்புற, டப்ளிவு, டி. டி. அப்புவும் சிலபேர்களுக்கும் உரித்துச்சொல்லும் தொம்பகாதெனியும், போகாவத்தையும், பன்வளவத்தையும், கொறெக்காதெனியும், கொறெக்காவத்தையும், ஜே. திஸனும் சிலபேர்களுக்கும் உரித்துச்சொல்லும் போட்டாவேலும்புற, ஜே. ஸிமனும் சிலபேர்களுக்கும் உரித்துச்சொல்லும் பன்வளவத்தையும் கன்வல்தெனிய, எ. பபேகாமியும் சிலபேர்களுக்கும் உரித்துச்சொல்லும் கன்கொறட்டுவேவத்த, ஜே. புஞ்சி அப்புவும் சிலபேர்களுக்கும் உரித்துச்சொல்லும் கன்பில்லேதெனியேவத்தையும், கன்பிள்ளேதெனிய, பட்டிகளகக்க; தெற்கு-அரசாட்சிக்குள்ள எதண்டவளவன, மருருயன்பிட்ட எல, அரசாட்சிக்குள்ள பெருபவிலைகளான, டி. ஜயசூரியும் சிலபேர்களுக்கும் உரித்துச்சொல்லும் கட்டகொஸ்காதெனியேயையும் மிதிஅத்தேவளவன; மேற்கு-4. ஜயசூரியும் சிலபேர்களுக்கும் உரித்துச்சொல்லும் மிதிஅத்தேவளவன, கன்கொருள, அரசாட்சிக்குள்ள கொடபாமல்பத்த, பெறளபனாதறபகோயில் உரித்துச்சொல்லும் கருளதெனிய, சிறுவளி, நாரன்தொள, ஜே. ஜயசூரியும் சிலபேர்களுக்கும் உரித்துச்சொல்லும் காமன்காதெனிய.

[குறிப்பு—சொல்லிய எல்லைகளுக்குள்ளிதாய் கமகேவத்தகாமியும் சிலபேர்களுக்கும்முடைய வளகத்தெனியெண்டறியப்படும் 1 ஏக்கர் 7 பர்சஸ் கொண்டது குறிக்கப்பட்ட டாப்பில் A அட்சரமுள்ள தண்டு இந்த

அறிக்கையிலிருந்து விலக்கினது. இந்த 1 ஏக்கர் 7 பர்சஸ் மேற்சொல்லிய 236 ஏக்கர் 2 ஸ்ட் 23 பர்சஸ் அளப் பிடிப்படுத்த வில்லை.]



Lots 274, 275, 277, 287, 295, and 299, in Sheets O $\frac{10}{51, 52, 59, 60}$ and O $\frac{10}{53, 54, 61, 62}$
Containing in extent 236A. 2R. 23P.

Block to be excluded : Walakatdeniya, in extent 1A. 0R. 7P.

Description of Boundaries of the Block comprising lots 274, 275, 277, 287, 295, and 299.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Mawatadeniyahena	15	Garden
2	Eramudugahadeniya	16	Potawakumbura
3	Eramudugahadeniya-atura	17	Pansalawatta
4	Panwiladeniya	18	Kanweldeniya
5	Julihenawatta	19	Galkoratuwawatta
6	Panwiladeniya <i>alias</i> Julihenadeniya	20	Halpilladeniyawatta
7	Chena	21	Halpilladeniya
8	Masdeniya	22	Edandawalahena
9	Delgahawattakumbura	23	Berubewilamukalana
10	Dombagahadeniya	24	Getakosgahadeniyahena
11	Bogahawatta	25	Midiattawalahena
12	Pahalawatta	26	Kobomellabedda
13	Galadeniya	27	Kekunadeniya
14	Gorakagahadeniya	28	Kamarankadeniya

Surveyor-General's Office,
Colombo, August 22, 1898.

ALFRED E. WACKRILL,
for Acting Surveyor-General.